

புகார் பதிவு செய்வதைப் பற்றிய தகவல் சிற்றேடு



நீங்கள் எப்போதாவது ஒரு குற்றச் செயலினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் ஒரு புகாரைப் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?

உங்கள் புகாரை போலீஸ் சரியாக கையாள குறிப்பிட்ட தகவல் தேவைப்படுகிறது. நீங்கள் சரியாகத் தொடங்குவதற்கு இந்தச் சிற்றேடை கவனமாக வாசிக்கவும்

முதல் படிகள்

- குற்றவாளி குறித்த விளக்கத்தை நினைவில் கொண்டு வந்து அதை உடனடியாக எழுதவும்
- உங்கள் வங்கி மற்றும்/அல்லது கடன் அட்டைகள் திருடப்பட்டது என்றால், அதை வெளியிடும் நிறுவனங்கள் மூலம் நீங்கள் அவற்றை ரத்து செய்ய வேண்டும்
- உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டது என்றால், நீங்கள் உங்கள் SIM அட்டையை அதன் சேவை வழங்குநர் மூலம் பிளாக் செய்ய வேண்டும்
- காணாமல் போன பொருள் பற்றிய ஒரு விரிவான தகவலைக் கொடுக்கவும்

நடைமுறைத் தகவல்

குற்றவியல் புகாரை நீங்கள் எங்கு தாக்கல் செய்யலாம்?

எந்தவொரு காவல்நிலையத்திலும் தாக்கல் செய்யலாம்.

ஒரு குற்றவியல் புகாரைப் பதிவு செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும்?

வழக்கமாக நடைமுறைகள் அனைத்தையும் செய்து முடிக்க அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை எடுக்கும். முகப்பில் மற்ற பொதுமக்கள் யாரேனும் அமர்ந்திருந்தால் நீங்கள் காத்திருக்க நேரிடும்.

சில வகையான குற்றங்களுக்கு (குட்டி திருட்டு, சைக்கிள் திருட்டு, சொத்து சேதம், போன்றவை), நீங்கள் ஆன்லைனில் உடனடியாக உங்கள் புகாரைப் பதிவு செய்து முறைப்படி வேகப்படுத்த முடியும் (www.lausanne.ch/police-eplainte)

ஒரு புகாரைப் பதிவு செய்ய எவ்வளவு செலவாகும்?

இந்த நடைமுறை இலவசமானது. எனினும், ஐடி போன்ற ஒன்று தொலைந்து அல்லது களவாடப்பட்டு விட்டது என்றால் அதற்கு கட்டணம் தேவைப்படும் (இந்தக் கட்டணம் புதிய ஆவணங்களை பெறுவதற்காக, தொலைந்த அல்லது களவாடப்பட்ட ஆவணங்கள் பற்றி அறிக்கையிடுவதற்கான மற்றும் அறிவிப்பதற்கான நிர்வாகச் செலவுகளை உள்ளடக்கியது).

குற்றவியல் புகாரை யார் பதிவு செய்யலாம்?

18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள எவரும் பதிவு செய்யலாம். இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறார் சிறந்த தீர்ப்புக்கான திறனைக் கொண்டிருந்தால் புகார் செய்யலாம்.

ஒரு புகாரைப் பதிவுசெய்வதற்கான காலக்கெடு எவ்வளவு?

குற்றம் புரிபவர் அறியப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புகாரைப் பதிவுசெய்ய வேண்டும்.

பயனுள்ள தகவல்

- அடையாள அட்டை போன்ற உங்கள் தொடர்பு விவரங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது (குடும்பப் பெயர், முதல் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், தொழில், வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்)
- சேதத்தை ஈடுசெய்யவிருக்கும் நபரின் பெயர்
- குற்றம் நடந்த தேதி மற்றும் நேரம்
- குற்றம் நடந்த சரியான இடம்
- சேதத்தின் இயல்பு (முடிந்தால் ஒரு புகைப்படம், மதிப்பீடு மற்றும் விலைப்பட்டியல்)

பயனுள்ள தகவல் (தொடர்ச்சி)

- திருடப்பட்ட பொருட்கள் பற்றிய ஒரு விரிவான விளக்கம், குறிப்பாக:
 - மொபைல் போன்கள் (தயாரிப்பு, மாடல் மற்றும் IMEI வரிசை எண்)
 - அடையாள ஆவணங்கள் (எண், தேதி மற்றும் விநியோகிக்கப்பட்ட இடம்)
 - வங்கி மற்றும்/அல்லது கடன் அட்டைகள் (எண் மற்றும் கடன் அட்டை வழங்கும் நிறுவனம்)
 - நகைகள் (விளக்கம் அல்லது புகைப்படம் மற்றும் மதிப்பு)
- இணையம் தொடர்பான குற்றங்களுக்கு, அனைத்து விவரங்களையும் வைத்துக்கொள்ளவும்
- கணினி மோசடி (ஸ்கிம்மிங்) அல்லது வேறு எந்தக் கடன் அட்டை மோசடி தொடர்பான குற்றங்களுக்கும், கடந்த 60 நாட்களுக்கான வங்கி கணக்கு அறிக்கையை நீங்கள் வழங்க வேண்டும்.

வேறு எவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

புகார் பதிவு செய்வதை மறுக்க முடியுமா?

இல்லை, அறிக்கையிடப்பட்ட உண்மைகள் சட்டத்தினால் தண்டனைக்கு உட்படாத குற்றமாக இல்லையெனில் மட்டும் மறுக்கப்படலாம். உதாரணம், வாகனத்திற்கு ஏற்பட்ட தற்செயலான சேதம் அல்லது ஒரு சிவில் விவகாரம் (ஓர் ஒப்பந்தத்திற்கு இணங்குதல், கடனை திரும்ப செலுத்துவது குறித்த வாக்குவாதம் போன்றவை).

குற்றவியல் புகாருக்கு என்ன நேர்கிறது?

இரண்டு பிரதிகள், தகவல் அறிவிப்புடன் சேர்த்து புகாரளித்தவருக்கு அனுப்பப்படும்.

குற்றம் லாசன்னை மற்றும் அதன் அதிகார எல்லைக்குள் நிகழ்ந்திருந்தால், அசல் பிரதி அந்தப் பகுதி நீதித்துறைப் போலீஸுக்கு அனுப்பப்படும்.

மற்ற நேரங்களில், குற்றவியல் புகார் மண்டலப் போலீஸுக்கு அனுப்பப்படும்.

போலீஸ் நிலையங்களின் பட்டியல்

Hôtel de Police
Rue Saint-Martin 33
1002 Lausanne

Poste de Police de Chailly
Avenue de Chailly 5
1012 Lausanne

Poste de Police de l'Avenue de Cour
Avenue de Cour 78
1007 Lausanne

Poste de Police du Flon
Rue de Genève 4
1003 Lausanne

Poste de Police de la Gare
Rue du Petit-Chêne 36
1003 Lausanne

Poste de Police d'Ouchy
Place de la Navigation 10
1006 Lausanne

Poste de Police de la Pontaise
Rue de la Pontaise 42
1018 Lausanne

Poste de Police de la Sallaz
Avenue du Temple 65
1012 Lausanne

திறந்திருக்கும் நேரங்கள்: www.lausanne.ch/police-contacts அணுகத்தக்க மின்-புகார்: www.lausanne.ch/police-eplainte

- Für Deutsch rufen Sie folgende Seite auf:
- Per Italiano consultare:
- ஆங்கிலத்தில் அறிய, செல்லவும்:
- Para Español haga clic en:
- Para Português, por favor consulte:
- Za jezik idite na:
- Për Shqip shkoni në:
- Luqado Fadlan arag:
- தமிழ்
- அரபு